

# **Munoth Communication Limited**

(Formerly Munoth Investments Ltd)

Regd Office: Munoth Centre, Suite No. 48 Illrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA Phone: 91-44-2859 1190 Fax: 91-44-2859 1189 E-mail: info@munothcommunication.com CIN: L65991TN1984PLC010816

November 3, 2021

M/s. Bombay Stock Exchange Limited, Phiroze Jheejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400 001

Dear Sir,

Sub: Intimation pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 - Notice for Board Meeting to consider, approve and take on record the unaudited financial results (Both Standalone and Consolidated) for the six months and Second quarter ended 30/09/2021

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we have published the notice of the Board Meeting scheduled to be held on 10<sup>th</sup> November 2021 to consider, approve and take on record the unaudited financial results (Both Standalone and Consolidated) for the six months and Second quarter ended 30th September 2021 in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated.

Kindly take the same on records.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited

Jinal Jain Company Secretary



சென்னை, நவ.3– பட்டியல் சிறப்பு வாக்காளர் சுருக்கமுறை திருத்தத்தில் அண்ணா நிர்வாகிக**ள்** மற்றும் தி.மு.க. உடன்பிறப்புகள் ஆற்ற கழக வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒரு ங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செயல்படுமாறு வலியுறுத்தி, கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள்

இதுசம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது**:**–

தகுதியேற்படுத்தும் 1.1.2022நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.

1.11.2021–ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் செய்வதற்கு 13-ந்தேதி, 14-ந்தேதி, 27-ந்தேதி, 28-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

ஜனவரி 5–ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த

இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும்,

பெயர் மாற்றம்

**பிறந்த தேதி**: 19.10.1990, நெ.5/4

காரம்பாக்கம்.

இனி RUDHARAN GANESAN

அறிவிப்பு

வருவாய் கோட்டாட்சியர்

நீதிமன்றம். சென்னை.

நெ.24/27, திருநாவுக்கரசு தோட்டம்

N லட்சுமி. என்கிற நான் எனத

மகள் N.அங்கிதா என்பவர் மேற்பட

விலாசத்தில் இராணிப்பேட்டையி

12.10.2008 – ஆம் அன்று பிறந்தார் என்பதை விழிப்புணர்

எனவே எனது மகள் N.அங்கிதா பிறப்பை பதிவு செய்து சான்று

பிறப்பு

விண்ணப்பித்துள்ளேல்

கோட்டாட்சிய

மேற்பட

மனுவி

எழுத்த

மனுதாரர்

...மனுகாா

செய்குள்ள

இருப்பின்

ஆஜராகி

V.ராமசாமி

மனுதாரா

த/பெ. நாகராஜ் (லேட்),

12.10.2008

கேட்டு

மேற்படி

மூலமோ

V.ராமசாமி.

இந்த

\_\_\_\_ வருவாய் அவலகத்தில்

, நீதிமன்றத்தில்

கேவைப்படுவகால்

தெரிவித்துள்ளபடி பிறப்பு

என தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சேபணை

அல்லது

இந்த விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தவறினால் இம்மனுவின் மீது உரிய சான்றினை வழங்க மேற்படி அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும்

உட்கோட்ட நடுவர். தாம்பரம்.

ந.கா.எண்.4359/இ/2021

(அண்ணன் மனைவி) திருமதி

R.எல்லம்மாள் எண். 39, பஜனை

கோவில் தெரு, இரும்புலியூர்

கிழக்கு தாம்பரம், சென்னை–59

-என்கிற விலாசத்தில் 10.04.2019

என்ற தேதியில் இறந்ததை

எதிர்மனுதாரர் அலுவலகத்தில்

பதிவு செய்ய தவறியதால்

தற்போது மேற்படி இறப்பினை

பதிவு செய்து கொள்ளுமாறு

எதிர்மனுதாரருக்கு உத்தரவிடச்

மனுவின் பேரில் எவருக்கேனும்

தங்கள் ஆட்சேபணையை 15

நாட்களுக்குள் மேற்படி வருவாய்

கோட்டாட்சியர் அலுவலகத்தில்

நேரிலோ அல்லது வழக்கறிஞர்

தெரிவித்துக் கொள்ளலாம் என்று

கோரி தாக்கல்

ஆட்சேபணை

மூலமாகவோ

அறிவிக்கப்படுகிறது.

மனுதாரர் தன் அண்ணி

ஆட்சேபகை விளம்பரம் வெளி

து 6666 ஈற செய்யப்படவில்லை.

வெது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை–600 021 –

ான்று அழைக்கப்படுகிறேன்

முதல்

முகவரியில்

RUTHRAN GANESAN

தெரு, அருணாச்சலட

வசிக்கும்

RUTHRAN GANESAN

– மனுதார

பெயர்: Ganesan

செய்ய வேண்டியது பற்றி விரிவான அறிவுரை

செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, உறுப்பினர்களும்; சட்டமன்ற முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழ்கத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்தி,

பெயர்களையும், வாக்காளர் பட்டிய லில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்து ள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும்; வெளியூர்களுக்கு

தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும்; \star வாக்காளர் பட்டியலில் உள்ள

பூர்த்தி செய்து, அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை (முழுமையாகச் வேண்டும்.

அதே போல், வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்புப் பணிகளில், அத்து மீறல்கள் ஏதேனும் இருப்பதாகத் வந்தால், உடனுக்குடன் புகார்களை தொடர்பான அது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும். கழகத்தின் சார்பில் வாக்குச் சாவடி

நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை

முகவர்களை நியமித்தல்...

மாவட்டக் கழகச் செயலாளர்கள், அதன் கேட்டுக் கொள்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம்

சிறப்பு நாட்களில் ஆங்காங்கே பணிகளை விபாங்களை

இ.ப.எண். 285/2021 திரு. சாமிதுரை, த/பெ. பெருமாள் ம.புதூர் கிராமம், வேப்பூர் வட்டம் வட்டம் …மனுதாரர் நான் மாவட்டம்: மனுதாரராகிய தந்தை பெருமாள், த/பெ.ராமசாமி கோனார்என்பவர்கடந்த 10.03.1994 அன்று மேற்படி முகவரியில் இறந்ததை அதற்குரிய அரசுத்துறை

அந்நதை அதந்துள்ள அ பதிவேட்டில் பதிவு தவறியதால் மேற்படி பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மழ செய்துள்ளேன். மேற்பட் இறப்பை மேற்படி மனுதாக்கல் மேற்படி மனு ஆட்சேபணை <sup>'</sup> உள்ளவர்கள் விருத்தூசலம் சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தங்கள் கருத∞ை அறிவிக்கப்படுகிறது. திரு. சாமிதுரை, ்வகாரர்

ஆட்சியர் நீதிமன்றம் விருத்தாசலம்

உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் நீதிமன்றம்

பாலசுப்ரமணியன், த/பெ தங்கராஜ் கிழக்கு தெரு, ஆவட்டி கிராமம், திட்டக்குடி வட்டம்

முகவரியில் பிறந்ததை அகற்குரிய அரசுக்குறை பகிவேட்டில் பதிவு செய்ய தவறியதால் மேற்படி பிறப்பை பதிவு செய்யக் கோரி மேற்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளேன். மேற்படி மனு மீது ஆட்சேபணை உள்ளவர்கள் மீது ஆட்சேபணை உள்ளவர்கள் விருத்தாசலம் சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நேரில் ஆஜராகி தெரிவிக்குமாறு கருத்தை அறிவிக்கப்படுகிறது**.** 

கள்ளக்குறிச்சி.

குமுதம் நகர், தியாகதுருகம் டவுன் கள்ளக்குறிச்சி வட்டம்.....வாதி /VS/

் சலம் மெயின் ரோடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி வட்டம்.

வேண்டி தாவா தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் நடந்து வேண்... வழக்கு நிலுண்... கொண்டிருக்கிறது. <sup>...த</sup>ன் பேரில் ஆட்சேபனை தாக்கல் செய்ய மேற்படி நீதிமன்றத்தில் வருகின்ற 24/11/2021 ம் தேதி காலை 10:00 டனிக்கு தாங்கள் நேர்பலோ அலை வழக்கநிஞர் மூலமோ ஆஜராகி தங்களது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை இந்த செய்தித்தாள் விளம்பரம் வாயிலாக கண்டிப்பாய் அறியவும். DPL.ஸ்ரீதர்.,M.Sc.,LLB

உயர்திரு மாவட்ட உரிமையியால் நும் குற்றவியல் நீதிமன்றம், காட்டுமன்னார்கோயில் இ.பி. 122/2019 / அ.வ.எண்

J.Arun Prasad

Counsel For Applicant

Advocate

99/2000 வேல் முருகன், த/பெ. குப்புசாமி, கொத்தவாசல் கிராமர் காட்டுமன்னார்கோயில் மனுதாரர்/தீர்ப்புபெற்றவர்/வாதி /எதிர்/ 1. கோவிந்தம்மாள்,

க/பெ. ஆதிமூலம்<u>,</u> சி.கொத்தங்குடி தெரு, சிதம்பரம். 2.முகிலன், த/பெ. தங்கசாமி, சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமம், சிதம்பரம் தாலுக்கா சுதம்பரம் தாலுக்கா 3.மதன்குமார், த/பெ. தங்கசாமி, 6,12,13\_எதிர்மனுதாரர்கள்/ \_ சி.தண்டேஸ்வரநல்லூர் கிராம தீர்ப்புகடனாளிகள் / பிரதிவாதிகள் வ்வாகி . சிதம்பரம் தாலுக்கா

\_\_\_\_\_ மேற்படி வழக்கில் மனுதாரர்/ தீர்ப்புபெற்றவர்/வாதி வழக்கறிஞர் கொடுக்கும் அறவிப்பு. மனுதாரர் மேற்படி

எதிர்மனுதாரர்களுக்கு வழக்கு சொத்தினை விளம்புகை மற்றும் எகிராச வது. ஒரு பொறுத்து ம் சொத்து மற்றும் விளம்புகை மற்றும் சொத்து சுவாதீன பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்து அதன்பேரில் தீர்ப்பும் பெற்று அதனைதொடர்ந்து மேற்படி சொத்து சுவாதினம் பெற குற்றபடி சொத்து சுப்பத்தல் பொத்த இந்த நிறைவேற்று மனு தாக்கல் செய்துள்ளார். மேற்படி மனுவில் இந்த 6.12.13 எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் சார்வாகாத காரணத்தினால் சமுகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அறிவிப்ப செய்யப்படுகிறது. மனுதாரர் தாக்கல் செய்துள்ள மேற்படி மனு விசாரணைக்கு வருகின்ற 18.11.2021 தேதி அன்று காலை 10.30 மணிக்கு வைக்கப்பட்டுள்ளது வாய்தா வைக்கப்ப இந்த எதிர்மனுதாரர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி . \_\_\_\_\_\_\_ ஆட்சபணையை தாக்கல் . . கங்கள் தொல்யும்படி செய்யும்படி மூலம் தெறியப்படுத்தபடுகிறது. ப. சரவணன்,பி. காம். ,பி. எல்

நோட்டீஸ் அன்று . 24/11/2021 வாய்தா

வாய்தா 24/11/2021 வைக்கப்பட்டுள்ளது. வை⊷் மேற்படி வாய் <sub>உ</sub> ுப்கா தேதியன்று ∝ாலை சமூகம் நீதிமன்றத்தில் காலை 10:30 மணிக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபனைகளை தெரிவித்துக் கொள்ள வேண்டியது, தவறினால் மனுவின் மீது ஒருதலைபட்சமாக தீர்மானிக் கப்படும் என்பதை இந்த செய்தித்தாள் விளம்பரம் வாயிலாக K. மெய்யநாதன்.,B.Sc.,B.L

## பெயர் மாற்றம்

பிறந்த தேதி: 20.4.2000, (சொந்த Belgaum-Karnataka) சர்வன்ட் குவார்ட்டர்ஸ் செயின்ட் தாமஸ் **சென்னை**—600 016, வசிக்கும் இனி VEENA S TALLIMANI என்று அழைக்கப்படுகிறேன்

DOCUMENT MISSING

document No:1161/2014 1105/2014 Nagar East, Chennai-600102. Those

> Commissioner of Oaths Ph:9444475834 / 9840659500

. மூர் தெரு, மண்ணடி, சென்னை MUSTAFÁ JAMNAGARWALA

8.8.1963. (சொக்க மாவட்டம் Belgaum-Karnataka), ோடு சென்னை – 600 016 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SUBASH M TALLIMANI. என்று அழைக்கப்படுகிறேன்.

ணவர் பெயர்: Thiru V.Sankar பிறந்த தேதி: 11.05.1963, (சொந்த இடம்: Rayalacheru,A.P), நெ.24/28 1வது மெயின் ரோடு, ஜெய தாம்பரம் சானடோரியம் r-600 047, முகவரியில் வசிக்கும் RADHAA SANKAR ு.... என்று அழைக்கப்படுகிறேன்.

> AARTHI பெயர்: Sajjanra

கணவர் Baldota, பிறந்த தேதி பேஸ் 1, 4வது மாடி, நெ.31, இலயா முதலி தா. தண்டையார்பேட்டை தெரு, தண்டையார்பேட்டை சென்னை – 600 081, என்ர முகவரியில் வசிக்கும் நான் இனி AARTI SAJJANRAJ JAIN,

பெயர் மாற்றம் K.S.DIVAKAR, தந்தை பெயர்

Karuna Shankar, (ஆதார் கார்டு நெ.5744 2698 1809), பிறந்த தேதி: 05.12.1981, நெ.41, கலா ப்ளாட்ஸ் B-13, 4வது மெயின் ரோடு, சிஐடி நகர், சென்னை – 600 035, என்ற . முகவரியில் வசிக்கும் அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் Mahamootha Beevi கணவ பெயர்: Mohamed Yousuf **பிறந்த தேதி:** 15.06.1954, A–பிளாக், நெ.27, Micetich Colony, மாதவரம் சென்னை-600 060 என்ற முகவரியில் வசிக்கும் நான் MAHAMUTHA BEEVI

பெயர் மாற்றம்

After 10 days of the publication of this notice and SUSEELA, கணவர் பெயர் within three months there after. I Ramanathan, C.UTHTHIRAGOUNDAR T. Chinnathampi. 24 years, permanently residing at No. 3/86, North Street, Pugaipatti Village & Post, Ulundurpet Taluk Kallakurichi District –607202 intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, அழைக்கப்படுகிறேன்.

bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days C.UTHTHIRAGOUNDAR

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after I, M.MARIA JOSEPH VINCENT, S/o. Manoharan, aged 32 years, at No.9, Kaveri Street, Tharamani, Chennai -600 113 intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600 Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. M.Maria Joseph Vincent

After 10 days of the publication of this notice and within three months i, E. ADISAYA RAJ, S/o. Kamalanathan, aged 33 years, permanently residing at No.3/240, Dr.Ambedkar Nagar, Thattangulam, Kolapakkam, Chennai –600 128. intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. E. ADISAYA RAJ

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.JOHN MATHIUS, S/o. W.Nazareth, aged 23 years, permanently residing at No.309, Thiruvalluvar Street Melnalathur, Thiruvallur-602002 intend having my enrollment as an Advocate moved before as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. N.JOHN MATHIUS

After 10 days of the publication of this notice and nree months there P.PHILLINGS, S/O. within three K.Pitchaimani, aged 53 years ermanently residing at No.32, R.A. Flats, B/2, VSM Garden R.A. Flats, Street, Jafferkhanpet, Chennai –600 083 intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. P.PHILLINGS

After 10 days of the publication of this notice and within three months there after Maharaia.D.Chidambaram (A) Durai Pandian, aged 25 years, permanently residing at No.29/30, 11th Street, Padiputhu Nagar, Anna Nagai Western Extn. Chennai 600 101. Thiruvallur. intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. Maharaja.D.Chidambaram (A) Durai Pandian

After 10 days of the publication of this notice and within three months there after. I, A.AKASH EASTER RAJ, S/o.D.Abel Samy, aged 27 years, permanently residing at No.19, CSI Church Street Irusamanalloure Village, Kinar Post, Karunguzhi Vazhi. Maduranthagam Chengalpattu District –603303. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

A.AKASH EASTER RAJ

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.RAMESHBABU S/o. K.Murugesan, aged 47 years, permanently residing at No.114, Pennagar Mettu Colony, Pennagar Taluk, Ranipet District –632518. intend having my enrollment as an Advocate moved before the bar council of high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. M.RAMESHBABU

After 10 days of the publication of this notice and within three months there after. I, MAHESH.B, S/o. S. Balu.K, aged 29 years, permanently residing at No.93/47A, Peygopuram Street, 1st Street, (Main), Tiruvannamalai – 606601. intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. MAHESH.B

R.A.RAJESH, S/o, T.Rathinam aged 38 years, permanently residing at Naidu kuppam Village, Gummidipoondi k, Tiruvallur Dist – 201. intend having my Taluk. enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600 104.

17.12.1966, நெ.19, சபாநாயகர் தெரு, சிதம்பரம், கடலூர் – 608001 என்ற முகவரியில் வசிக்கும் நான் SUSILA, என்று

காணவில்லை

SUSEELA

பெட்ரோலியம்

பெற்ற காலஞ்பென்ற பென்னதோரா திஞ. எடைந்துல்லா அவர்களின் ஓய்வூதிய புத்தகம் எண். LFP 00158 ஆகும். இவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி R.பாஷிரபி ஓய்வூதியம் பெற்று வந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரின் வாசுதாரான R.அஷ்ரப் பேகம். மற்றும் R.அமீரபேகம் ஆகிய நாங்கள் வக்க அப்பகிய படுக்கும் எண் FP அந்த ஓய்வூதிய புத்தகம் எண்.LFP 00158-ஐ நகல் எடுக்க சென்ற போது அதை தொலைத்து விட்டேன். இதை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடன் \_\_\_\_\_\_\_\_ தன்ன வதாந்தவாகள் உடன் எங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\_\_\_ R ASHRAF BEGUM

R.AMIR BEGUM No. 13/6, Pabanasam Sivan Sala Mylapore, Chennai–600 004.

செங்கல்பட்டு மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் தனி நடுவர் நீதிமன்றம், காஞ்சிபுரம் ஹை ரோடு, செங்கல்பட்டு.

முன்னிலை: முன்னிலை: சீட்டு நடுவர்,சீட்டு நிதி வழக்குகள், நடுவர் நீதிமன்றம், செங்கல்பட்டு. **வழக்கு எண்**: 07/2021 ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட்,

த்துப்பாள் சட்டவைட்ஸ் லிமிடெட், நெ.24/A, முதல் தளம், திம்மராஜகுளம், GST ரோடு, செங்கல்பட்டு கிளை. . . . வாதி சென்னை 603 001.

சென்னை 603 001. எதிர் 1. திரு.E.தணிகாச்சலம், துபெ.ஈட்டி, நெ.128, குமரேச நகர், 4வது தெரு, உதையம்பாக்கம், பொன் விளைந்த களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 405. 2. கிரு.Ė.பாஸ்கான். த/பெ. ஏகாம்பரம், நெ.124, குமரேசன் நகர்,

4வது தெரு, உதையம்பாக்கம், பொன் விளைந்த களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 405 திரு.D.கதிர்வேல், த/பெ.E.துரைசாமி, நெ.<sub>30</sub>, பொிய பாளயத்து அம்மன கோயில் தெரு, பொன் விளைந்த

களத்தூர், உதையம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் 603 405. பிரதிவாதிகள் பாதுவாதுகள 1 முதல் 3 எதிர்மனுதாரர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் JTK4001/28 ன் சந்தாதாரர் திரு. E. தணிகாச்சலம் செலுத்திய

திரு. ட். தணிகாசசலம் செலுத்திய தொகையில் ரூ. 1,31,095/ பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா நாளான 01.12.2021 அன்று காலை 11.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபணை இருந்தால் தொிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து *"*முடிவு செய்யப்படும் என்பதை அறியவும் உத்திரவுப்படி. சீட்டு நடுவர் செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் தனி நடுவர் நீதிமன்றம் காஞ்சிபுரம் ஹை ரோடு, செங்கல்பட்டு முன்னிலை : சீட்டு நடுவர்,சீட்டு நிதி வழக்குகள், நடுவர் நீதிமன்றம், செங்கல்பட்டு.

**வழக்கு எண் :** 08/2021 ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) நெ.24/A, முதல் தளம், திம்மராஜகுளம், GST ரோடு, செங்கல்பட்டு கிளை. . . . வாதி சென்னை 603 001

எது 1. திரு.S.பிரேம்குமார், த/பெ.சிவலிங்கம், நெ.182, அழகேசன் நகர், வாயலூர், கல்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் 603 102. 2. திரு.E.குப்புசாமி, த/பெ.ஏகாம்பரம், நெ.82, அம்பேத்கர் தெரு,

காஞ்சிபுரம் மாவட்டம் 603 102. ... திரு.N.குமார், த/பெ.T.நடராஜன், நெ.3/67, 3வது தெரு, கோட்டை மேடு, மேற்கண்டை, விட்டிலாபுரம் கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம் 603 102.

பிரதிவாதிகள் பிரதிவாதுகள் 1 முதல் 3 எதிர்மனுதாரர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் JTK4002/24 ன் சந்தாதாரர் திரு.S.பிரேம்குமார் செ தொகையில் ரூ.1,27,515/ உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா நாளான 01.12.2021 அன்று காலை 11.00 மணிக்கு என் அன்று காலை 11.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபணை இருந்தால் தொிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்

சீட்டு நடுவர் செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் தனி நடுவர் நீதிமன்றம், காஞ்சிபுரம் ஹை ரோடு, செங்கல்பட்டு. முன்னிலை : சீட்டு நடுவர்,சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், செங்கல்பட்டு.

**வழக்கு எண் :** 09/2021 ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி)

நெ.24/A, முதல் தளம், திம்மராஜகுளம், GST ரோடு, செங்கல்பட்டு கிளை. சென்னை 603 001. 1. திரு.E.கீர்த்திவாசன், த/பெ.ஏழுமலை, நெ.218, திருப்போரூர்சாலை,

நேரு நகர், வல்லம் அஞ்சல்,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 603 002 2. திரு.T.ரமேஷ், த/பெ.திருநாவுக்கரசு, நெ.65, பிராமின் தெரு மெய்யுர், மதுராந்தரம், காஞ்சிபுரம் மாவட்டம் 603 111. 3. திரு.V.தனசேகர், த/பெ.வாசுதேவன், நெ.39/33, G.S.T. ரோடு, திம்மராஜகுளம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 603 001. காஞ்சுபுரம் மாவட்டம் 003 001. 4. திரு.S.அன்பரசு, த/பெ.சண்முகம், நெ.22/1. லேக் அவன்யு, 1வது தெரு, வல்லம், மேலமையுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 603 002. பிரதிவாதிகள்

பாதுவாதுகள 1 முதல் 4 எதிர்மனுதாரர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் JFP4002/02 ன் சந்தாதரரர் திரு.E.கீர்த்திவாசன் செ தொகையில் ரூ.1,57,778/ செலுத்திய உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா நாளான 01.12.2021 அன்று காலை 11.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபணை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்

சீட்டு நடுவர், செங்கல்பட்டு மாவட்டம். TNT தமிழ்நாடு ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட் மொகுரி அபார்ட்மெண்ட்ஸ், முதல் தளம், எண். 65, பாந்தியன் ரோடு

## எழும்பூர், சென்னை –600 008. CIN:L27110TN1979PLC007887 ne: 044-2855 5653 ; e-mails: tnsteel79@gmail.com ; tnt.share@yahoo.in Website: www.tamilnadusteeltubesltd.com அறிவிப்பு

செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015. விதி 29 மற்றும் விதி 47ன்படி, நிகழ்ச்சி நிரல்களின்படி இதர அலுவல்களுக்கு இடையே 30.09.2021ல் முடிந்த காலாண்டுக்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளித்து மற்றும் பதிவு செய்ய 2021–22ன் 3வது இயக்குனர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை, 11 நவம்பர், 2021 அன்று காலை 11.00 மணிக்கு கம்பெனியில் பதிவு அனுவலகம். மொஞ்சி அபார்ட்மெண்ட்ஸ். முதல் தளம். எண். 65, பாந்தியன் ரோடு எழும்பூர். சென்னை—கல் கோவிட் – 19 தொற்று காணமாக கூகுள் மீட் காணெலி காட்ச் மூலம் தடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதற்கான லிங்க்கை Int. share gyahoo. In என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பெனியின் இணையதளம் www.tamilnadusteellubesitd.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ் ணையதளம் www.bseindia.comலும் இந்த விவரங்கள் கொண்ட அறிவிப்பு உள்ளது. கம்பெனியின் இணையதளம் www.tamilnadusteeltubesltd.com

குழுவின் ஆணைப்படி த**மிழ்நாடு ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட்டுக்**காச C. முருகானந்தப் கம்பெனி செயலாளர்



Place : Chenna

: Chennai : 02.11.2021

Date

Regd. Office: Suite No. 46&47 "MUNOTH CENTRE 343, Triplicane High Road, 3rd Floor, Chennai 600 005. CIN: L65991TN1990PLC019836

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, the 10th November, 2021, inter alia to consider and approve unaudited financial results for the half year and six months ended

The information contained in this notice is also available on the Company's website www.munothfinancial.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

Managing Director (DIN : 00769545)



CIN: L65991TN1984PLC010816 NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, the 10th November, 2021, inter alia to consider and approve unaudited financial results (Standalone and Consolidated) for the half year and six months ended September 30, 2021.

The information contained in this notice is also available on the Company's website www.munothcommunication.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

For Munoth Communication Limited Jaswant Munoth Managing Director (DIN: 00769545)

(KVB) Karur Vysya Bank Smart way to bank

வளசாவாக்கம் கிளை எண்.138, கிழக்கு காமகோட்டி நகர் விரிவ ஆற்காடு ரோடு, வளசரவாக்கம் சென்னை-600087 Ph:044-24869777, 2486988 தங்க நகைகள் ஏல அறிவிப்பு

எங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ள கீழ்க்கண்ட நபர், தவணை கடந்து நெடு நாட்கள் ஆகியும் கடன் தொகையை செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. நோட்டீஸ் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் நகைகளை மீட்கவில்லை. எனவே **இந்த விளம்பரம் கண்டவுடன் அசல் வட்டியுடன் இத**ற மடகளலலை. என வ இந்த விளம்புரம் கண்டவுடன் அசல் வட்டியுடன் இதர செலவுகளையும் சேர்த்து வருகிற 17.11.2021 அன்று மாலை 3.00 மணிக்குள் வங்கியில் செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும், தவறினால் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கடன் பெற்றவரின் செலவிலேயே 17.11.2021 அன்று மாலை 4.00 மணியளவில் எங்கள் வங்கி அலுவலகத்தில் 17.11.2021 அன்று மாலை 4.00 மணியளவில் எங்கள் வங்கி அலுவலகத்தில் வைத்து கிளை மேலாளர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஒலம் விடப்படும் அல்லது நிர்வாகத்தின் சௌகரியம் போல் மறு ஏல அறிவிப்பு ஏதுமின்றி வேறு தேதியில் ஏலம் விடப்படும் என்று இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை மாற்றவோ, ஒத்திப் போடவோ கிளை மேலாளருக்கு முழு அதிகாரம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வாடிக்கையளர்கள் இறந்து போய் இருப்பாரானால் ஏலம் சம்பந்தப்பட்ட விதிமுறை நிபந்தனைகள் யாவும் அந்த வாடிக்கையாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பொருந்தும். ஏல நிபந்தனைகளை வங்கியின் அறிவிப்பு பகையில் காணலாம்.

நகைக்கடன்	கடன் பெற்றவர்	கடன்	நகை எடை				
கணக்கு எண்	பெயர்	தேதி	கிராமில்				
1264948000002473	சுந்தரேசன்	18.02.2021	39.9				
தேதி : 03.11.2021	கிளை மேலாளர்						
இடம் : சென்னை	கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட்						

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திருமதி. ஹமீதா ஷபி–யின் தந்தை திரு.M.A.தாரில (26.10.2019 அன்று காலமாகிவிட்டார்) என்பவருக்கு சொந்தமான கதவு எண்.121/20, ஆழ்வார் திருநகர் இணைப்பு, முதலாவது மெயில் ரோடு, சென்னை – 600 087 எனும் முகவரியில் சுமார் 2520 சதுரடியில், எண். 183ல் அமைந்துள்ளது. எனது கட்சிக்காரின் இறப்புக்கு பின் அவருடைய நேரடி வாரிசுகளான எனது கட்சிகாரருமான திருமதி. ஹமீதா ஷபி, அவரது தாயார் D.ஷாஜாத்தி மற்றும் அவரது சகோதரி பாத்திமா பர்வீன் ஆகியோர் மட்டுமே சட்டப்படியான வாரிசுகள் ஆவர். அதற்கான சட்டப்படியான வாரிசு சான்றிதமும் பெறப்பட்டுள்ளது மேற்படி மூன்று நபர்களை தவிர வேறு யாரும் மேற்கண்ட சொத்திற்கு இந்நிலையில் எனது கட்சிக்காாரின் காயார் கிருமகி.D.ஹாஜாக்கி அவர்கள்

தனியாக வசித்து வரும் இந்த சந்தாபபததை பயபைருத்து கட்சிக்காரருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நன்பர்கள், எனது கட்சிக்காரருடைய தாயாரை ஏமாற்றி மேற்கண்ட எனது கட்சிக்காரரின் தந்த பெயரிலான சொத்தினை வங்கியில் அடமானம் வைக்கவும், மூன்றாம் நபருக்கு னியாக வசித்து வரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு விற்கவும், ரொக்கம் மற்றும் வங்கி வைப்பீடுகளை திட் அபகரிக்க முயல்வதாக தெரியவருகிறது.

இதன் மூலம் எனது கட்சிக்காரருடைய அனுமதி இல்லாமல் எனது கட்சிக்காரரின் தாயாரை ஏமாற்றி மேற்கண்ட வீடு, ரொக்கபணம் மற்றும் வங்கி வைப்பீடுகளை அபகரிக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

M.A. அப்துல் வகாட் வழக்கறிஞர் எண்.1, பழைய சட்ட அறை, உயர்நீதிமன்றம், சென்னை—104, செல்:94443 34299

SRI LAKSHMI SARASWATHI TEXTILES (ARNI) LIMITED Registered Office : No.16, Krishnama Road, Nungambakkam, Chennai 600 034, INDIA CIN L17111TN1964PLC005183

Phone No. 28277344, 28270548, Email : slst@slstarni.com 57TH ANNUAL GENERAL MEETING TO BE HELD OVER VIDEO CONFERENCING OR OTHER AUDIO VISUAL MEANS

NOTICE is hereby given that the 57th Annual General Meeting of the Company will be held at 2.30 p.m. on Monday, November 29, 2021 through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in accordance with applicable provisions of Companies act, 2013 read with General Circular Nos.20/2020, 14/2020. 17/2020 issued by Ministry of Corporate Affairs ('MCA') and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with the Circular issued by Securities and Exchange Board of India vide SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 Members can attend and participate in the 57th AGM through VC/OAVM only and those who are attending will be counted for purpose of reckoning guorum under Section 103 of the Companies Act, 2013. Hence, there is no requirement for physical presence of Members at a common venue. In compliance with the aforementioned circulars, the Annual Report and Notice has

been sent through electronic form to all the Members whose email addresses are registered with the Depository Participant(s) / Registrar and Share Transfer Agent. They are also available on the Company's website www.slstindia.com Stock Exchange website viz, www.bseindia.com and also on Central Depository Services (India) Ltd. (CDSL) website www.evotingindia.com:

The voting rights on the resolutions as set out in the Notice of 57th AGM ("NOTICE") will be in proportion to shares held by the members of the paid-up equity share capital of the company as on the cut-off-date i.e., November 22, 2021. The Company has arranged to provide remote e-voting facility ('remote e-voting') and the facility of voting through e-voting system during the AGM ('e-voting') to all its members for all the resolutions set forth in the Notice. The detailed procedure in this

able to receive the Annual Report and the Notice of 57th AGM and login details to participate in the meeting or vote through electronic means. Hence, the company addresses to register the same within 3 days of service of this public advertisemen by following the below instructions:

email addresses with their Depository Participants as per the process advised by

their email id / mobile number or for updation of Form no: 15H / Form no: 15G. The facility for joining the meeting shall be kept open at least 15 minutes before the time scheduled and shall not be closed till expiry of 15 minutes after such scheduled

In case of any queries as regards to the registration process of email address, the Members may send a mail to slst@slstarni.com.

> TEXTILES (ARNI) LIMITED (BALAKRISHNA S) MANAGING DIRECTOR

Place: Chennai - 34 Date: 02.11.2021

வழக்கறிஞர். வழக்கறிஞர், கள்ளக்குறிச்சி.

### அறிவிப்பு நீதிமன்றம். முனிசிபால் கார்ப்பரேஷன். சென்னை Palvarnam Pillai Son of P.Arumugam.

\_ மனுதாரர் Thangam என்பவர் D–55 Tod Hunter Nagar, Saidapet Chennai –600 015. என்ற விலாசத்தில் 07.10.2004– இறந்தார் அன்று அனறு அறந்தார என்பதை விழிப்புணர்வு இல்லாத காரணமாக பதிவு செய்யப்படவில்லை. எனவே Thangam என்பவ

இறப்பை பதிவு செய்து சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மேற்படி இறப்பு சான்று வருவாய் கோட்டாட்சியர் டிவிஷன் நெ.171 முனிசிபால் கார்ப்பரேஷன் சென்னையில் கேவைப்படுவதால் மேற்படி நீதி மன்றத்தில் ' \_\_\_\_\_ கெரிவித்துள்ளபடி இறப்பு சான்று குறித்து ஆட்சேபணை இருந்தால் நேரிலோ அல்லது எமுக்க அல்லது அல்லது எழுத்த ா ஆட்சேபணைன விளம்பரம் வெளியி . மலமோ இந்த விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் தவறினால் இம்மனுவின் மீத உரிய சான்றினை வழங்க மேற்படி இந்த அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்படுகிறது. Palvarnam Pillai

மனுதாரா

புதிதாக குடிவந்துள்ளவர்கள்

18 வயது பூர்த்தியானவர்களின்

இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பெயர்களை இறந்தவர்களின்

தவறுகளை சீர் செய்வதற்கும் தேவையான படிவங்களைப் பெற்று

NOTICE

MDURGA Date of Birth

at 17A, Ground Floor,

Haritha Flats. Astalakshmi

2nd

பெயர் மாற்றம்

Given Name: Byrosu, Sur

Suresh Kumar, தந்தை Anjaiahchary பிறந்த 26.07.1979 (பிறந்த இடம்:

Given Name: Byrosu

Sur Name: Suresh Kumar

ஹைதராபாத், தெலுங்கானா), ப.நெ.39/1, பு.நெ.85/1, அப்பாசாம் தெரு, 7வது அவென்யு, ஹாரிங்டன் ரோடு, சேத்பேட், சென்னை – eoo o31. என்ற முகவியில் வசிக்கும் நான் இனி Given Name: BIROJU, Sur name: SURESHKUMAR,

BEFORE THE HONTLE PRINCIPAL DISTRICT COURT

AT CHENGALPET 0.5. No. 89 of 2020

MisPunjab National Bank, Adambakkam Branch,

No.39, Karuneegar Street,

Represented by its Senior

Ms. B.Afreen Banu, Prop of

1.Ms. B.Afreen Banu.

Products Residing at

Pazhavanthangal, Chennai-600 114

M/s Annamalai Agro Products

Prop of Mis Annamaiai Agro

No 64/52. Ellai Muthu Ammar

Koil Street, Pazhavanthangal,

Chennai — 600 114 And also at

1st floor, Door No.5, No.324/21

- Sole Defendant Please take notice in the

above matter that the plaintiff Bank has filed the above suit

against you for recovery a sum of Rs 11,37,647/- with further interest. The Hon'ble Principal

District Court at Chengalpet

was pleased to ordered notice

to you returnable by 24 11 2021

Hence I request you appear before the above said Court on the aforesaid date at 10.30 A.M.

either in person or through your

Counsel Failing which the matter

will be heard and decided in

vour absence.

Bharathiyar Street, Extension,

Vs

Daughter of Mr Basheer Ahmed,

Adambakkam, Chennai — 600 088

என்று அழைக்கப்படுகிறேன்.

தெலுங்கானா

....Plaintiff

Defendant

R Mahalingam,

Kattupakkam,

600 056

ஹைதராபாத்,

Nagar,

W/o. Late

Residing

Street

Chennai

சமர்ப்பிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு

தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட முகவர்களை நியமி<u>த்</u>தல், முகாம் நடைபெறும் கழகத்தின் சார்பில் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து இப்பணியை முடித்து, தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, உட்கோட்ட நடுவர் மற்றும் சார்

> தந்தை பெயர் Thiru Subash M Talliman

மனுதாரர்

பி.ப.எண். 189/அ2/2021

...மனுதாரர் மனுதாரராகிய நான் எனது மகள் பிரேமா த/பெ. பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த 26.09.2006 அன்று

திரு. சாமிதுரை,

நா்கீஸ், க/பெ.சேக் முகமது சாதிக்,

கள்ளக்குறிச்சி வட்டம். .....42ம் பிரதிவாதி. 42ம் பிரதிவாதிக்கு அறிவிப்பு: மேற்படி நெம்பர் வழக்கில் தாங்கள் மீது விளம்புகை பரிகாரம் நடந்து மேற்படி

வழக்கறிஞர், கள்ளக்குறிச்சி. மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சங்கராபுரம். E.P.NO:37/2019

O.S.NO:759/2009 சங்கராபுரம் வட்டம், மேலப்பழங்கூர் கிராமத்தில் வசிக்கும் ஊமையன் குமாராகள் கண்ணு 1, காத்தவராயன் 2. .. மனுதாராகள் /எதிர்/

நூரோலை <sub>7</sub> வதா, வட்டம், வசிக்கும் சங்கராபுரம் (லேட்) கிராமத்தில் மரியசாமி குமாரத்தியும்,சூசைராஜ் மனைவி பிலோமினாள்5, மரியசாமி சங்கராபரம் வட்டம். எகால் வசிக்கும் மரியசாமி போஸ்கோ குமாரத்தியும்,ஜான் மனைவி கிரேஸிராணி8. சங்கராபுரம் வட்டம், மேலப்பழங்கூ

கிராமத்தில் வசிக்கும் மரியசாமி கவுண்டர் குமாரத்தியும்,ஜான் மனைவி ஆரோக்கியமேரி ஐ

.5,8,9 **எதிர்மனுதாரர்கள்**.

மனுதாராகளுக்கு நீதிமன்றம் மூலம் இடித்து மனுதாராகள் வசம் ஒப்புதல் கொடுக்க கோரி சமூகம் நீதிமன்றத்தில் E.P.தாக்கல் செய்து, அதில் 5,8,9 எதிர்மனுதாரர்களாகிய தங்களுக்கு E.P.தாக்கல் செய்து, அதில் 5,8,9 எதிர்மனுதாரர் களாகிய தங்களுக்கு E.P.யில் நோட்டீஸ் சார்வாகாமல் இருக்கிறது. E.P.யில்

My Client Mr.MURALI, S/o Mr. R.Subramani Residing at No:12,1" Cross Street, South Mada Street, Padi, Chennai-600050 had lost his Property Original Sale Deed Dt:10-03-2014 at SRO, Thiruvalangadu at our Office G-112,9" Street, Anna

who find it may contact: A.Ramakrishnan, M.A.B.L., Advoca

பெயர் மாற்றம் Zahra Ali Asger Matiwala # பெயர்: Mustafa Jamnagarwala பிறந்த தேதி: 13.09.1996, **நெ.**2, ஹுசைன் மாரா கோயர் லேன் –600 001 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ZAHRA ZAHRA

என்று அழைக்கப்படுகிறேன். Zahra Ali Asger Matiwala

பெயர் மாற்றம் SUBHASH TALLIMANI பெயர்: பிறந்த தேதி சர்வன்ட் குவார்ட்டர்ஸ், O.T.A. பட்

SUBHASH TALLIMANI

பெயர் மாற்றம் Radha Sevilimedu Veeravalli

> Radha Sevilimedu Veeravalli பெயர் மாற்றம்

பிறந்த தேதி பிரின்ஸ் வில்லேஜ் ப்ளாட் நெ.Bs–402 ~ என்று அழைக்கப்படுகிறேன். AARTHI

நான் K.S.DIWAN, என்று K.S.DIVAKAR

என்று அழைக்கப்படுகிறேன். Mahamootha Beevi After 10 days of the publication of this notice and within three months there after. I, Arambakkam

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. R.A.RAJESH

regard is available in the Notice. Please note that members who do not register their email addresses shall not be requests all the members who have not yet registered or updated their email

a. Members holding shares in dematerialized form are requested to update their b) Members holding shares in physical form can register / update their email

addresses on the following links: https://investors.cameoindia.com. c) Shareholders can also log onto https://investors.cameoindia.com / to register

for SRI LAKSHMI SARASWATHI

Jaswant Munoth

# **Matters**

# Businesses prefer hybrid cloud as dominant IT architecture

# Threat of cyber-attacks looms large in new rat race

Managing cloud operations across environments from a single pane of glass is important or extremely important for 78 per cent of the respondents in India for successful digital initiatives. Despite escalating cyber-attacks, a third of global and Indian respondents do not have security as their top priority. According to the results of IBM's new global study on cloud transformation there has been a drastic shift in business needs as only three per cent of respondents reported using a single private or public cloud in 2021, down from 29 percent in 2019 establishing hybrid cloud as the dominant IT architecture.

The global study, conducted by IBM Institute for Business Value (IBV) in cooperation with Oxford Economics, surveyed almost 7,200 C-suite executives across 28 industries and 47 countries including 287 executives from India. The findings indicate that the cloud market has entered the hybrid, multicloud era and concerns around vendor lock-in, security, compliance and interoperability remain paramount. The study found: Cyber threats are at an all-time high. Infrastructure complexity is creating cracked doors that cybercriminals are exploiting.

Yet, surprisingly more than a third of respondents

security risks are among their largest business and IT investments.

At the same time, 80 per cent of global & Indian respondents said data security being embedded throughout the cloud architecture is important or extremely important, in most cases, to successful digital initiatives.

Security concerns posed as a significant obstacle to improving business performance in some, most or all parts of their cloud estate for 54 per cent of respondents in India.

Companies are denouncing vendor lock in and require interoperability and portability between environments Nearly 79 percent of global respondents and 71 per cent of Indian respondents said workloads being completely portable with no vendor lock-in? is important or extremely important to the success of their digital initiatives.

Nearly 69 per cent of global respondents and 68 per cent of Indian respondents said vendor lock-in is a significant obstacle to improving business performance in most or all parts of their cloud estate.

While in India, 63 per cent of respondents said lack of interoperability among clouds is a significant did not indicate improving cybersecurity and reducing obstacle to improving business performance in some,

most or all parts of their cloud estate.


Nearly 64 per cent of respondents in India said workloads being completely portable, where developers can build, run and move workloads across private and public clouds, is important or extremely important for the success of their digital initiatives.

In India, 74 per cent of the respondents highlighted that the ability to run governance and compliance tools across multiple clouds is important or extremely important to the success of their digital initiatives.

"In the beginning of their cloud journey, many companies dabbled with several different clouds that created complexity and disconnected piece parts, potentially opening them up to major security threats," said Howard Boville, Head of IBM Cloud Platform. Today's findings reiterate that security, governance and compliance tools must run across multiple clouds and be embedded throughout hybrid cloud architectures from the onset for digital transformations to

Sandip Patel, Managing Director, IBM India said, "As organisations progress on their journey to the cloud, adopting Hybrid, multicloud has become essential and is a clear winner in the race to become the dominant architecture for enterprise cloud estates in India. We are witnessing Indian organisations experience enterprise-scale improvements by harnessing the power of a hybrid cloud architecture to digitise their existing products and services, enhance customer experience, increase business resiliency and reduce security risks."

The study revealed that enterprises need to assess how they use the cloud in terms of adoption, velocity, migration, speed, and cost savings opportunity. Other recommendations include: Focus on security and privacy - determine where your critical workloads reside and scrutinize who and what has access to them. Regularly test that security controls and privacy policies are being adhered to, but also that improperly configured assets and software vulnerabilities are being promptly addressed. Additionally, another recent study by the IBM Institute for Business Value, 'Unlock the business value of hybrid cloud' further revealed that: The revenue impact of cloud investments for Indian companies can be amplified up to 13 times when orchestrated as an end-to-end reinvention of the enterprise.



Off-Premise at Third-Party Facility

**Public Cloud** 

## **Hackathon for Indians to launch** decentralised apps

Polygon, India's biggest crypto project and one of the most adopted blockchains in the world, has announced BUIDL IT 2k21 Hackathon in collaboration with Devfolio,



exclusively catered to the Indian ecosystem. BUIDL IT is the perfect platform for Indian developers, entrepreneurs, artists, and students alike to begin their Blockchain & Web3 journey and showcase their innovative ideas & projects on a grand scale.

"We are excited to announce Polygon BUIDL IT 2k21 hackathon in collaboration with Devfolio. BUIDL IT is an exclusively created platform for the Indian ecosystem. We look forward to supporting a new wave of builders in their decentralized Web3 development. We hope this hackathon will encourage and empower Indian developers, entrepreneurs, artists, and students to embark on their journey to a more civil internet where users control their data and privacy," Sandeep Nailwal, Co-Founder, Polygon, said. "We are thrilled to be collaborating with Polygon to host BUIDL IT, India's biggest Web3 hackathon. Devfolio's mission has always been to help build a thriving community of builders who enjoy making things. We want to take this a step further by enabling students, entrepreneurs, and developers to kickstart their Web3 journey while also interacting with a stellar lineup of speakers and having the opportunity to win prizes worth more than \$100,000," explained Denver D'Souza, Chief of Staff, Devfolio. One can participate in the BUIDL IT Hackathon whether they're a veteran or new to Web3. This hackathon is an opportunity for participants to upgrade their skills to build and contribute to the Web3 ecosystem. Participants can compete for a chance to win prizes worth more than \$100,000.

# KLA opens advanced AI lab in IIT Madras

Corporation recently announced the opening of two important facilities in Chennai, India, supporting the company's investment in innovative research and talent development. KLA's Artificial Intelligence-Advanced Computing Lab (AI-ACL) operated in partnership with the Indian Institute of Technology Madras (IIT-M) will serve as a centre of excellence for AI-focused research and development. In addition, a new office space in Chennai expands KLA's existing business operations as the company continues to grow and hire from the region. KLA develops industry-leading equipment and services that enable innovation throughout the electronics industry.

KLA, a Fortune 500 company with more than 12,000 global employees, is a leading supplier of process control global semiconductor and electronics industry. At KLA India, engineers, data scientists and problem-solvers design

facilitate customer success. KLA's new state-of-the-art, high-tech research and development center serves as a cultural and collaboration hub for the engineer-

"KLA is at the forefront of using AI technology in our process control systems to identify and isolate critical issues in chip manufacturing," stated Ahmad Khan, president, semiconductor process control at KLA. "To expand the reach of AI in our products and develop the next generation of AI innovations, we created our new AI-ACL research facility. Our researchers and engineers at AI-ACL join the AI experts at our AI Modeling and Center of Excellence in Michigan to form a global team committed to advancing the boundaries of AI, software, image processing and physics modeling." and process enabling solutions for the Officiating over the opening of both facilities, Prof. Bhaskar Ramamurthy, Director of IIT Madras said, "KLA and IIT Madras have been collaboratsolutions that improve the performance ing for over 15 years. We look for- on the grand opening of its new office of KLA's process control products and ward to an expanded collaboration with in RMZ Millenia-II today."



ing, and quantum computing research for applications in the semiconductor inspection and metrology domain. The IIT Madras Research Park ecosystem is a perfect enabler for such an industry with academic collaboration that is bringing together our resident experts, top student researchers and industry's best minds. I also congratulate KLA

Beyond expanding business in India, KLA prioritises making a positive impact on the local community. In May, KLA created a \$550,000 India pandemic relief fund to aid healthcare facilities in procuring critically-needed equipment in the fight against CO VID-19. The donation also supports a long-term investment to expand ICU capacity in regional hospitals and better address the needs of under-privileged communities.

# AgreeYa gets Best in Asia Award for virtual workplace

AgreeYa Solutions recently announced that it had won the Asia's Best Employer Brand Awards 2021, the world's premier business awards programme. These prestigious awards recognize the best organizations with distinguished and outstanding talent and HR practices.

AgreeYa has been hailed as Asia's Best Employer Brand Awards for Managing Health at Work for their remarkable and unique approach towards nurturing its employees' mental and physical health. Another category AgreeYa were termed winner for is Asia's Best Employer Brand for transitioning to virtual workplace-the HR lens. This achievement is a direct consequence of the AgreeYa's commitment and efforts towards building an exceptional work-from-home infrastructure by making the best use of digital technology and governance.

Speaking on the occasion, Arindam Ray Chaudhari, COO, AgreeYa Solutions said, "We are extremely elated to be recognized by Asia's Best Employer Brand Awards,"



**ASHIANA AGRO INDUSTRIES LTD** No.792/5, Eswari Hotel Complex Bangalore High Road, archatram, Sriperumbudur Taluk NOTICE

NOTICE

Notice is hereby given, pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Regulations and Disclosure Requirements) Regulations, 2015 that a Meeting of the Board of Directors of the Company will be held at the Corporate Office at Chennai on 13th November, 2021 at 11.30 AM to take on record the Legalithed Engaged Results of the Company for Inaudited Financial Results of the Company fo the Quarter and half year ended 30.09.2021.

For ASHIANA AGRO INDUSTRIES LTD

**ELANGO INDUSTRIES LIMITED** 

(CIN: L2710TN1989PLC017042) Regd. Office: No.5, Ranganathan Garden, 15th Main Road Extension, Anna Nagar, Chennai -600040 Website: elangoindustries.com E-mail: compliancebse@kaveripower.com

Standalone Unaudited Financial Results for the Quarter and Half year ended September 30, 2021

	Quarter Ended (Unaudited)			Half year Ended (Unaudited)		Year Ended			
Particulars						(Audited)			
	30.09.2021	30.06.2021	30.09.2020	30.09.2021	30.09.2020	31.03.2021			
(Rupees in Lakhs)									
Total Income from Operations	13.72	24.92	-	38.64	0.07	36.25			
Net Profit/Loss before Tax (before Exceptional Items)	1.83	1.82	(2.54)	2.81	(6.08)	5.48			
Net Profit/Loss after Tax (after Exceptional items)	1.62	1.82	(2.54)	2.54	(6.08)	4.27			
Total Comprehensive Income for the period (Compromising Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	1.62	1.82	(2.54)	2.54	(6.08)	4.27			
Equity share capital (Face Value of Rs.10/- per Share)	382.16	382.16	382.16	382.16	382.16	382.16			
Other equity (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the Previous Year)	93.73	93.01	76.71	93.73	76.71	91.19			
Earnings Per Share (before & after extraordinary items) of Rs.10 each- Basic and Diluted EPS (not annualised)	0.04	0.05	(0.07)	0.07	(0.16)	0.11			

Note: The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under the Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

The full format of Financial Results are available on the Stock Exchange website namely www.bseindia.com and on the Company

The above results of the Standalone Unaudited Financial Results for the Quarter and Half year ended September 30, 2021 were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their meeting held on November 2, 2021.

For ELANGO INDUSTRIES LIMITED

### T N T TAMILNADU STEEL TUBES LIMITED

ury Apts., 1st Floor, No. 65, Pantho Egmore, CHENNAI-600 008 CIN: L27110TN1979PLC007887 Phone: 044-2855 5653 : e-mails: tnsteel79@gmail.com : tnt.share@yahoo.in

NOTICE

NOTICE is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the 3rd Board of Directors' Meeting 2021-22, of the Company is scheduled to be held on Thursday, the 11th November 2021, at 11.00 AM at the Regd. Office of the Company at Mercury Apt. 1st Floor, No.65, Pantheon Road, Egmore, Chennai-8. Due to Covid 19 pandemic, we are opting through Video Conference Google Meet, (link can be availed in e-mail: tnt.share@yahoo.in) to consider, approve and taken on record, inter alia, the Un-Audited Financial Results of the Company for the Quarter Ended 30.09.2021, and other items as per Agenda.

The said Notice is available on the company's website www.tami and also on the website of Stock Exchange www.bseindia.com. for TAMILNADÚ STEEL TUBES LTD Place : Chennai Date: 01.11.2021 Company Secretary (ACS-12232)



Regd. Office: "MUNOTH CENTRE", Suite No.48, 343, Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005. CIN: L65991TN1984PLC010816 **NOTICE** 

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, the 10th November, 2021, inter alia to consider and approve unaudited financial results (Standalone and Consolidated) for the half year and

six months ended September 30, 2021. The information contained in this notice is also available on the Company's website www.munothcommunication.com and also on the vebsite of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

Jaswant Munoth Managing Director (DIN: 00769545)

## **EPSOM PROPERTIES LIMITED**

CIN: L24231TN1987PLC014084

Registered Office: Regency House, 2A. Second Floor, 250/7, Anna Salai, Teynampet, Chennai, TN 600006, India Extract of Unaudited Financial Results for the second quarter and half year ended on September 30, 2021

(III LAKIIS) EXCEPT IOI EFS						
	Quarte	r Ended	Half Yea	Year Ended		
Particulars	Current Quarter Ended on 30-09-2021	Corresponding Quarter ended on 30-06-2020	Half Year ended 30-09-2021	Corresponding Half Year ended 30-09-2020	Year to date figures for period ended 31-03-2021	
	Un-Audited	Un-Audited	Un-Audited	Un-Audited	Audited	
Total Income from Operations	0.00	0.00	0.00	6.50	8.56	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional items)	-5.97	-4.83	-16.65	-5.42	-21.13	
Net Profit / (Loss) for the pêriod before tax (after Exceptional items)	-5.97	-4.83	-16.65	-5.42	-21.13	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	-5.97	-4.83	-16.65	-5.42	-21.13	
Total Comprehensive Income for the period [comprising Protit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-5.97	-4.83	-16.65	-5.42	-21.13	
Eqiuty Share Capital	745.28	745.28	745.28	745.28	745.28	
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-771.54	-750.41	-750.41	-750.41	-771.54	
Earnings Per Share (of Rs. 10/- each) -						
1.Basic:	-0.08	-0.06	-0.22	-0.07	-0.28	
2.Diluted:	-0.08	-0.06	-0.22	-0.07	-0.28	

The above Standalone Un-Audited financial results of the Company for the Second quarter and half year ended September 30, 2021 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 02.11.2021

The Un-Audited Financial Results of the Company have been prepared in accordance with the Indian Accounting Standards (\*Ind AS\*) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules,

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on BSE Website and the company's website www.epsom.in

By order of the Board Managing Director

For EPSOM Properties Limited Mallour Rajesh Kumar Place: Hyderabad DIN:08125774